கொஞ்சம் தயக்கம் காட்டுகிறோம். நீர்ப் பிடிப்புகளில் தயக்கம் காட்டுகிறோம். மற்ற எல்லா இடங்களிலும் மற்ற பள்ளிகள் என்கிறபோது இதை எல்லாம் ஆராய்கிறோம். ஆனால் அரசுப் பள்ளி என்கிறபோது உடனடியாகக் கொடுத்து விடுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் எஸ். சுந்தரராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சரவர்கள் நீர் வழிப் புறம்போக்கு கொடுக்கமுடியாது என்று கூறினார்கள். ஒரு காலத்தில் நீர் வழிப் புறம்போக்காக இருந்தது. இப்போது மறு ஆய்வு செய்து, அந்தப் பகுதியை எல்லாம் தல ஆய்வு செய்து, அவ்வாறு நீர் வழிப் புறம்போக்கு இல்லாத பகுதிகளை, இது போன்ற பள்ளிகளுக்கு, பொதுக் காரியங்களுக்குக் கொடுப்பதற்கு மாண்புமிகு அமைச்சரவர்கள் மறு ஆய்வு செய்வாரா, உத்தரவிடுவார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: பேரவைத் தலைவர் அவர்களே, சமுதாய நலன் கருதி நீர் நிலைப் புறம்போக்கு, அதனாலே வறட்சிக் காலங்களில் மக்களுக்குப் பயன்படுகிறதா என்பதை ஆராய்ந்து அதன் தன்மைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 384, டாக்டர் அ. ஸ்ரீதரன், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர்.

384--

வருவாய்த் துறையின் வருமானம் குறைவதைத் தடுத்தல்.

****21560--டாக்டர் அ. ஸ்ரீதரன்:***

மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா--

கடந்த *10* ஆண்டுகளாக வருவாய்த்துறை மூலம் பெறப்படும் வருமானம் குறைந்து வருவதைத் தடுக்க அரசு எடுத்திருக்கும் சிறப்பு நடவடிக்கை என்ன?

மாண்புமிகு திரு. எஸ்.டி. சோமசுந்தரம், வருவாய்த்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

வருவாய்த் துறையைப் பொறுத்தவரையிலும், பணத்தை வசூல் செய்து அரசுக்குச் சேர்க்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் மட்டும் இந்தத் துறை செயல்படுவது அல்ல: 'வருவாய், வருவாய், வாருங்கள், வாருங்கள், உங்களுடைய குறையைச் சொல்லுங்கள். அதைத் தீர்த்துக்கொண்டு போங்கள்' என்ற முறையில் இந்தத் துறை இருப்பதனாலேதான் எங்கேயாவது ஆண்டுதோறும் புயல், வெள்ளம்,

1994 ஏப்ரல் 26]

வறட்சி வருவதனாலே சில நேரங்களில் அதைத் தள்ளிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனாலே தள்ளிக் கொடுக்கிறபோது அரசுக்கு வருகிற வருவாய் குறைகிறது. மக்களுடைய நலன் கருதி நடவடிக்கை எடுக்கிறபோது அதனுடைய வருவாய் குறைகிறது.

டாக்டர் அ. ஸ்ரீதரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 1984-85ஆம் ஆண்டுகளிலிருந்து--1984-85ஆம் ஆண்டில் தமிழகத்தினுடைய வருவாய் சுமார் ரூ.22.92 கோடியாக இருந்திருக்கிறது. அதுவே 89-90ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சுமார் ரூ. 13.81 கோடியாகக் குறைந்திருக்கிறது. ஏறத்தாழ ரூ. 12 கோடிக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வருவாய்த் துறையில் வருவாய் வரவு குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, வருவாய்த் துறையினுடைய வருமானம் ஒரு 'டிக்ளைனிங் ட்ரெண்டாக' இருப்பதற்குக் காரணம், வருவாய்த் துறையினுடைய 'இன்டர்னல் ஆடிட்டிங் சிஸ்டம்' சரியாகச் செயல்படாமல் இருக்கின்றது ஒரு காரணமா? அல்லது கெடுபிடி நடவடிக்கைகளை அரசாங்கம் மக்கள் நலன் கருதி கைவிட்டதன் காரணமாக இந்த வருவாய் குறைந்திருக்கிறதா அல்லது உயர்நீதிமன்றத்திலே வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் குறைந்திருக்கிறதா என்பது போன்ற பல காரணங்களை வருவாய்த் துறையில் அவ்வப்போது ஆய்வு செய்கின்றபோது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றதா? மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியில் இவற்றை சீர்செய்வதற்கான புதிய நடவடிக்கைகள் ஏதேனும் வருவாய்த் துறையில் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ்.டி. சோமசுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நில வரி, நீர் வரி என்பதைப் பற்றி எல்லாம் பெரும்பாலும் கோர்ட்டிற்கு யாரும் போவதில்லை. நகர்ப்புற வரிகளுக்கு மட்டுமே சிலர் நீதிமன்றங்களுக்குச் செல்கிறார்கள். உங்களுக்குச் சொல்லவேண்டுமென்றால் நில வரி கேட்பு ரூ. 66.77 கோடி. நகர்ப்புற நில வரி ரூ. 89. 74 கோடி, நகராட்சி மூலம் நகர்ப்புற நிலவரி ரூ.4.5. கோடி, வேளாண்மை வரி ரூ. 20.96 கோடி, நத்தம் நில வரி ரூ. 13 கோடி ஆக ரூ. 200 கோடிக்கு இன்றைக்கு வருகிறது. குறைவதற்குக் காரணம் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த அரசு வந்த பிறகு புரட்சித் தலைவி அவர்கள் ஒரு உத்தரவைப் போட்டார்கள். அந்த உத்தரவு என்னவென்றால்,—இந்த அரசு வந்தவுடன்,—நெல், கரும்பு, மஞ்சள், வெற்றிலை, வாழை, தென்னை, சோளம், கம்பு, நிலக்கடலை, பருத்தி,

எள் போன்ற பயிர்களுக்கு எல்லாம் வரி வேண்டாம் என்று புரட்சித் தலைவி உத்தரவு போட்டார்கள். அப்படி உத்தரவு போட்டதனால் தமிழகத்தைப் பொறுத்த வரையில் 29,149 விவசாயிகள் நன்மை அடைகிறார்கள். இன்றைக்கு ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் நன்மை அடைகிறார்கள். தற்போது வரி செலுத்துகிற விவசாயிகள் 4044 மட்டும் தான். அது மட்டும் அல்ல, விவசாயத்திலே இந்த ஆண்டு பல கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருக்கிறோம். அப்படி தள்ளுபடி செய்யப்பட்டாலும் 200 கோடி ரூபாய் வசூல் செய்வதற்கு இந்த அரசு கேட்பு கேட்டிருக்கிறது. அது வந்திருக்கிறது. இந்த ஆண்டு வந்த புயல், வெள்ளத்தால் கூட பல கோடி ரூபாயை இன்றைக்கு தள்ளுபடி செய்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். தஞ்சாவூருக்கு 4 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரம், நாகை காயிதே மில்லத் மாவட்டத்திற்கு 4 கோடியே 79 லட்சம். தென்னாற்காடுக்கு 1½ கோடி. இப்படியெல்லாம் தள்ளுபடி செய்துகொண்டிருக்கிறோம். ஆகையினாலே இதிலே எந்தவிதமான சங்கடங்களும் இல்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 10-25

டாக்டர் அ. ஸ்ரீதரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய விரிவான பதிலுக்கு நன்றி. மலைத் தோட்டத்தினுடைய கேஷ் கிராப்ஸ் என்று சொல்லக் கூடிய காப்பி, டீ போன்ற பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2ரூ. 65 காசு என்று வருவாய் நாம் நிர்ணயித்து இருக்கிறோம். அது பழைய காலத்திலே போட்ட ஒரு இலக்கு. ஆனால் இன்றைய நிலையில் மலைத் தோட்டத்தினுடைய ஆண்டு வருமானம் ஒரு ஏக்கரில் சுமார் 5 லட்சம் ரூபாய் நெட் பிராஃபிட்டாக வருகிற காரணத்தால், ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 25 ரூபாயாவது நாம் ஏற்றலாம் என்று மாவட்ட நிர்வாகம் அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. அதை மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் கருத்தில் கொண்டு ஒரு ஏக்கருக்கு மலைத் தோட்டப் பயிர்களுக்கு 25 ரூபாய் வருமானம் என்று உயர்த்திக் கொடுத்தால், அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதைப் பரிசீலனை செய்வார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொன் முட்டை இடுகிற வாத்தைக் கொல்வதற்காக

1994 ஏப்ரல் 26]

இந்த அரசு நடவடிக்கை எடுக்காது. அதை எப்படி, எப்படியெல்லாம் அணுக வேண்டுமோ அப்படி அணுகப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 385, திரு. சி. இராமசுவாமி, இருக்கையில் இல்லை.

வினா எண் 386, திரு. இராம. இராமநாதன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

386--

கும்பகோணத்தில் மாவட்ட மருத்துவ அலுவலர் அலுவலகம் அமைத்தல்

*21947--**திரு. இராம. இராமநாதன்:** மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா--

(அ) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மாவட்ட மருத்துவ அலுவலர் அலுவலகம் அமைத்திடும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்பொழுது நிறைவேற்றப்படும்?

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாவட்ட மருத்துவ அலுவலகம் அமைத்திடும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

(ஆ) நிதி நிலைக்கேற்ப இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

திரு. இராம. இராமநாதன்: மாண்புமிகு புரட்சிகரமான பேரவையினுடைய பேரவைத் தலைவர் அவர்களே, எனக்கு இன்றைய காலை தினம் இங்கே வந்து உட்கார்ந்தவுடன், தமிழகத்தினுடைய முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவியினுடைய புனித நல்லாட்சியில் எதற்கும் இல்லை என்று சொல்லாமல், இன்றைக்கு இந்தக் கோப்பு உள்ளது, அரசின் பரிசீலனையில் உள்ளது, நிறைவேற்றப்படும் என்று அந்த உறுதியினைக் கொடுத்ததற்கு தஞ்சை, நாகை-காயிதேமில்லத், திருச்சி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் இருந்து என்னுடைய கும்பகோணத்திலே இருக்கிற அரசு மருத்துவமனைக்கு வருகிற மக்களின் சார்பாக எனது நன்றிகளை மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களின்